

முதியோர் சமூக பாதுகாப்பு நிதியம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

முதியோர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகள் தொடர்பான தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினது ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம், என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிதியத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். அத்துடன் அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயத்தை

வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிதியம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக கால வரையறைகளினுள்ளே தொடர்புடைய சட்ட திட்டங்களிற்கு இணங்க பெறுகை செய்து பயன்படுத்தியுள்ளா என்பதும்,

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) முதியோர் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மாதாந்தம் முதியோர் கொடுப்பனவிலிருந்து கழிக்கப்பட்ட ரூபா 100 ஆன தொகை நிதியத்திற்கு பெறப்படுவது அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இரத்து செய்யப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பாக இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 01 இன் 41 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் இறுதி கணக்குகளில் அவை குறிப்பிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நியமத்தின் பிரகாரம் குறித்த விடயங்கள் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(ஆ)	2024 தேசிய சபை உறுப்பினரொருவர் சர்வோதய சுவதெ சேவை சங்கத்தின் பிரதான செயலாளராகவும் முதியோர் இல்லமொன்றின் பொறுப்பாளராகவும் உடன்பட்டிருந்தார். அம் முதியோர் இல்லத்தின் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக மீளாய்வாண்டில் ரூபா 1.95 மில்லியன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்ததுடன் அக் கொடுக்கல்வாங்கல் தொடர்பாக நியமம் இலக்கம் 14 இன் 13 மற்றும் 28 பந்திகள் பிரகாரம் தொடர்புடைய தரப்பினர்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டு நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்த முடியவில்லை. இவ்வாறான தொடர்புகள் இருக்குமெனில் அது தொடர்பாக தேசிய சபையின் போது அறிவிக்குமாறு அனைத்து சபை உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	-மேற்படி-
-----	---	---	-----------

1.5.3 கணக்கீட்டு குறைப்பாடுகள்

	கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டிற்காக முதியோர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செலவுகளுக்காக மட்டும் நாளேட்டு கணக்குகள் பேணிச் செல்லப்பட்டிருந்ததுடன் சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் உரிமையாண்மைக்காக நாளேட்டு கணக்குகள் பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.	தொடர்புடைய பொறுப்புக்கள் மற்றும் உரிமையாண்மை நாளேட்டில் பௌதீக ரீதியாக பதியப்படாத கணினிமயமாக்கப்பட்டு நாளதுவரையாக்கப்பட்டு உள்ளது மற்றும் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் அக் கணக்குகள் பௌதீக ரீதியாக பதியப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நாளேட்டு கணக்குகள் உரிய வண்ணம் பேணிச் செல்லப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டில் உரிமை மாற்றங்கள் கூற்றினுள் 2023 ஆம் ஆண்டிற்குரிய ரூபா 49.8 மில்லியன் கடந்த ஆண்டின் மீள பெறுவனவுகளாக திரட்டப்பட்ட நிதியத்திற்கு சீராக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ரூபா 44.3 மில்லியன் தொகை வங்கி கிளையின் பெயரில் மிகை கட்டண நாளேட்டில் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் என்ன விடயத்திற்கு பணத்தொகை வைப்பு செய்யப்பட்டது என்று எறுதி செய்யப்பட முடியவில்லை.	பிரதேச அலுவலகங்களுக்கு முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஊடாக அனுப்பப்பட்ட தொகையில் எஞ்சிய தொகை எங்கள் அலுவலகத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களின் போது பணம் செலவு வைக்கப்படல் தொடர்பான தகவல்கள் எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலிருந்து மீண்டும் அனுப்பப்படும் எஞ்சிய தொகை என்ன காரணத்திற்கு என்று தெரிவிக்குமாறு அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.	தொடர்புடைய தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ)	அரசு வங்கியொன்றில் 14.5 சதவீத வருடாந்த வட்டி விகிதத்தின் கீழ் ரூபா 1,010.8 மில்லியன் வைப்பு செய்யப்பட்டிருந்த போதிலும் வட்டி கணக்கும் போது 13	குறித்த நிலையான வைப்பிற்காக வட்டி கணிக்கும் போது தவறுதலாக 10 சதவீத வட்டி விகிதம் 13 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் வட்டி கணிக்கும் போது அது சீர் செய்யப்படும்.	சரியான வட்டி விகிதங்களின் கீழ் வட்டி கணிக்கப்பட்டு கணக்கு வைப்பதற்கு

சதவீத வட்டி என வட்டி விகிதம்
எடுக்கப்பட்டிருந்தது. மேலும்,
இன்னுமொரு அரசு
வங்கியொன்றில் 10 சதவீத
வருடாந்த வட்டி விகிதத்தின் கீழ்
460 மில்லியன் வைப்பு
செய்யப்பட்டிருந்த போதிலும்
வட்டி கணிக்கும் போது 13
சதவீதம் என வட்டி விகிதம்
எடுக்கப்பட்டிருந்தமையினால்
வட்டி வருமானம் ரூபா 1.2
மில்லியனால் மிகையாக
கணிக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை
எடுக்கப்படல்
வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
---	----------	-----------------------	-----------

இலங்கை சனநாயக
சோசலிச குடியரசின்
பெறுகை
வழிக்காட்டி கோவை

(அ) 3.2 மற்றும் 5.3.1 ஆம் பந்திகள்	தேசிய போட்டி ஏல முறை தெரிவு செய்யும் போது தரநிலை ஏல ஆவணங்கள் பயன்படுத்தாது பெறுகை மற்றும் தொழிநுட் மீளாய்வு குழுவினால் நிறுவனம் தயாரிக்கப்பட்டிருந்த ஆவணங்களை அங்கீகரித்து ஏலம் அடைக்கப்பட்டிருந்தது.	உதவி உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக ஏலப் படிவம், ஏல பிணைப்பத்திரம், செயல்திறன் பிணைப்பத்திரம் ஒப்பந்தம் போன்றவற்றிற்காக தரநிலை ஏல ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏலதாரர்களுக்கு ஆலோசனை மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக தரநிலை ஆவணங்கள் பயன்படுத்தாத போதிலும் அவ் ஆவணங்களில் உள்ளடக்கப்பட்ட அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நிகழ்காலத்தில் தரநிலை ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றது.	எதிர்காலத்தில் பெறுகை வழிக்காட்டி கோவையின் ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
--	--	--	---

(அ) 4.2.2 (அ) பந்தி	பெறுமதி ரூபா 5.5 மில்லியனான 757 விழி வில்லைகள் கொள்வனவு செய்யும் பெறுகைத் திட்டம் வருடாந்த செயல் நடவடிக்கை	வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் பெறுகை தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் ஆண்டு முழுதும் உதவி உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பெறுகைத் திட்டம், வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கு அமைவாக
---------------------	--	---	---

திட்டத்திற்கு ஏற்ப பெறுகைத் திட்டம் தயாரிக்கும் தயாரிக்கப்பட்டு
தயாரிக்கப்பட்டிருக்க போது உபகரணங்கள் அதன் பிரகாரம்
வில்லை. வழங்குவதற்கு கடக்கும் காலம் பெறுகை
கருத்திற் கொள்ளப்படவில்லை. நடவடிக்கைகள்
2025 ஆம் ஆண்டில் வருடாந்த மேற்கொள்ளல்
செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கு வேண்டும்.
ஏற்ப பெறுகைத் திட்டமும்
தயாரிக்கப்பட்டுள்ளது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 125,853,114 ஆன பற்றாக்குறையாக காணப்பட்டதுடன் அதற்கு நேரத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 99,401,345 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 225,254,459 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. வருமானம் குறைந்திருந்தமை இதற்கு பிரதான காரணமாக காணப்பட்டது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்றிறனின்மைகள்

கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான பெற வேண்டிய ரூபா 100 கழிக்கப்பட்ட பெறுவனவுகளின் கூட்டுத்தொகை ரூபா 5.6 மில்லியன் தொடர்பாக மீளாய்வாண்டு இறுதி வரையிலும் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	தொடர்புடைய மதிப்பீடு மற்றும் உள்ளவாராக செலுத்தப்பட்ட பயனாளிகள் பதிவேடுகள் பரிசோதிக்கப்பட்டு தேவையான சீராக்கல்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பெற வேண்டிய கழிக்கப்பட்ட பெறுவனவுகள் அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.2 செயற்பாட்டுச் செயற்றிறனின்மைகள்

கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
முதியோர்களுக்காக தேசிய செயலகத்தினால் தகமையுடைய முதியோர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் ரூபா 2,000 ஆன கொடுப்பனவில் நிறுத்தி வைக்கப்பட்ட ரூபா 100 இல் உருவாக்கப்பட்ட சடுமுக பாதுகாப்பு நிதியத்திலிருந்து கதரகம் முதியோர் இல்லம் நிர்மாணிப்பதற்கு ரூபா 298.7 மில்லியன் வரிவிலக்கு தொகைக்கு தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றில் உடன்பட்டிருந்ததுடன் அது		

தொடர்பாக பின்வரும் குறைப்பாடுகள்
அவதானிக்கப்பட்டது.

- (i) ஒப்பந்தக்காரருக்கு இரண்டு ‘ஊனுயு’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்
சந்தர்ப்பங்களின் போது பணி ஆரம்ப விதிமுறைகளின் பிரகாரம் உரிய
முற்பணமாக ரூபா 63.5 மில்லியனும் குறித்த விலை காலப்பகுதியினுள்
கட்டிட பொருட்கள் கொள்வனவு மட்டும் நிர்மாணிப்பு நிறைவு
செய்வதற்காக ரூபா 45.7 மில்லியனும் ஒப்பந்தக்காரருக்கு செய்வதற்கு
மற்றும் 28 சந்தர்ப்பங்களின் போது செலுத்தப்பட்டது. அவ் விலை நடவடிக்கை
ரூபா 360.38 மில்லியனும் மாற்றங்கள் கட்டாயம் எடுக்கப்படல்
செலுத்தப்பட்டு 04 சந்தர்ப்பங்களின் செலுத்தப்பட வேண்டிய சட்ட
போது ஒப்பந்தக் காலம் பூர்வமான கொடுப்பனவாகும்.
நீட்டிக்கப்பட்டிருந்ததுடன் 24
சந்தர்ப்பங்களின் போது விலை
மாற்றங்களுக்காக ரூபா 82.3
மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.
- (ii) மதியுரை நிறுவனமான மத்திய 2023 சனவரி 06 ஆம் ஒப்பந்தம் பிரகாரம்
பொறியியல் மதியுரை பணியகம் திகதியாகையில் ஒப்பந்தக் நடவடிக்கை
மதியுரை கட்டணமாக வற் உட்பட காலம் நீடிக்கப்பட்டமையினால் எடுக்கப்பட
ரூபா 19.1 மில்லியனிற்கு ஒப்பந்தம் மேலதிகமாக செலுத்தப்பட்ட 6 வேண்டியதுடன்
செய்யப்பட்டு ரூபா 17.2 மில்லியன் மில்லியன் ஒப்பந்தத்தின் மேலதிக
மதியுரை கம்பனிக்கு பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள்
செலுத்தப்பட்டிருந்ததுடன் ஒப்பந்தக் குறைத்துக் கொண்டு
காலம் நீடிக்கப்பட்டமைக்கு உரிய வகையில்
மேலதிகமாக ரூபா 6 மில்லியன் குறித்த பணி
செலுத்தப்பட்டிருந்தது. நிறுவனத்தின் இறுதி பகுதி
பூர்த்தி செய்யப்படாது நிறைவேற்றுவதற்கு
ஒப்பந்தக்காரரினால் ஒப்பந்தம் நடவடிக்கை
கைவிடப்படும் சாத்தியம் எடுக்கப்படல்
அவதானிக்கப்பட்டது. புதிய வேண்டும்.
ஒப்பந்தக்காரர் தெரிவு
செய்யப்பட்டாலும் ஒப்பந்தக்
கால அவகாசம் குறையாததால்
இந்த இரண்டு
சந்தர்ப்பங்களுக்காகவும்
மேலதிக காலத்திற்காக
மதியுரை கட்டணம் செலுத்தப்பட
வேண்டியமையினால், மதியுரை
கட்டணங்களுக்கான மேலதிக
செலவு தவிர்க்க முடியாததாகும்.